

enchanting
tamil nadu
experience yourself



மதுரை பாரம்பரிய
நடைப்பயணம்



VIRTUAL HEALTH AND HERITAGE WALK

9.8.2020

Arittapatti Heritage Village

(Madurai District)

History , Archaeology , Agriculture and Food Tradition



Virtual Health and Heritage walk: Arittapatti Programme schedule

- Prayer
- Introduction of Participants and Resource Persons
- Introductory Remarks : M.P.Vasimalai E.D. DHAN
- Food Heritage: Dr.V. Ganapathi Varma and Siddha Specialist
- Historical Importance : Dr.G.Sethuraman Art Historian
- Archaeological Importance: Dr.V.Vedachalam Archaeologist
- Community interaction on History, Archaeology , Intangible Heritage (Agriculture, Heritage Food)
- Release of Book on Arittapatti
- Concluding Remarks

Prayer by Pri i ya



Introductory Remarks M. P. Vasimalai



Significance Traditional Food and Cooking under Sunlight Dr. Ganapathi



Heritage Food of Ari ttapatti



மதுரை அரிட்டாபட்டியில் புளியோதரை தயார் செய்த பிரான்ஸ் மாணவர்கள்.

பாரம்பரிய உணவை சமைத்து ருசித்த வெளிநாட்டு மாணவர்கள் 'வாவ்... சூப்பர் டேஸ்ட்!'

மேலூர், பிப். 10 -

மேலூர் அரிட்டாபட்டியில் பிரான்ஸ் மாணவர்கள் இணைந்து பாரம்பரிய உணவை சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.

இந்நாட்டில் உள்ள வணக்கம் இந்தியா, தானம் அறக்கட்டளை மற்றும் வட்டார களஞ்சியம் இணைந்து அரிட்டாபட்டியில் பாரம்பரிய உணவு திருவிழாவை நடத்தின. பிரான்ஸ் நாட்டின் 16 மாணவர்கள், 7 பேராசிரியர்களை ஊராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன், வட்டார களஞ்சிய நிர்வாகி முருகேஸ்வரி வரவேற்றனர்.

பேராசிரியர் முத்துலட்சுமி தலைமையில் லேடிடோக் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவிகள் 37 பேர் தாமரை மலர் கொடுத்து வரவேற்றனர். வெளிநாட்டு மற்றும் உள்ளூர் மாணவர்கள்

எட்டு குழுக்களாக பிரிந்து, கேப்பை ரொட்டி, அயிரைமீன் குழம்பு, புளியோதரை, முருங்கை கீரை பொறியல், எள்ளு துவையல், தினை பாயாசம், மொச்சை வறுவல், பானகரம் போன்றவற்றை விறகு அடுப்பில் சமைத்தனர். உணவை ருசித்த மாணவர்கள், 'வாவ்... சூப்பர் டேஸ்ட்' என மகிழ்ந்தனர்.

வணக்கம் இந்தியா அமைப்பின் கில்ஸ் கூறுகையில், "பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடாமல், அன்றாடம் எளிமையான முறையில் சமைப்பது ஆரோக்கியமாகவும், சுவை மற்றும் சத்து நிறைந்ததாகவும் உள்ளது. மேலும் தமிழர்களின் உபசரிப்பு மற்றும் விருந்தோம்பல் செய்தது வித்தியாசமாகவும், வியப்பாகவும் இருந்தது" என்றார்.

நல மருத்துவ முகாம்

மயங்களில் ஏற்பாடு

Greens Herbs and Vegetables



Dr. G. Sethuraman



Hi story and Envi ronment



Monuments





Monuments



Dr. V. Vedachalam



Stone Inscriptions



Traditional Water bodies



Festival



Traditional Games



Community Interaction





Life Frontier Education For the Students of Lady Doak College Madurai



Heritage Foods of Ari ttapatti



Bio Diversity and Birds of Ari ttapatti

Mr. Ravi chandran Ex Vice Presi dent



enchanting
tamil nadu
experience yourself



மதுரை பாரம்பரிய
நடைப்பயணம்





Friends of Hospitality



DHAN Foundation

அரிட்டாபட்டி வரலாறும் பண்பாடும்



Ari ttapatti Book Release